

+2 கணக்குப்பதிவியல் ஆண்டு இறுதித் தேர்வு மார்ச் - 2025
சரியான விடை 20X1=20

A Type	B Type
1. (இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்	(ஈ) கொடுபட வேண்டிய செலவு க/கு
2. (அ) ஆண்டுக்கு 6%	(இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
3. (இ) ரூ 40000	(ஈ) முதல்
4. (ஆ) 2 : 1	(ஈ) பெயரளவு கணக்கு
5. (அ) ரூ 191500	(ஆ) 2 : 1
6. (இ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்	(ஆ) நிறுவனத்தின் நீர்மைத் தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன்
7. (இ) பங்கு முதல் க/கு	ஆ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்
8. (அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு	(இ) தியாகம் செய்த கூட்டாளிகள்
9. (அ) சாதாரணலாப விகிதம்	(இ) எடுப்பு மீது வட்டி - பிரிவு 13 (ஈ)
10. (ஈ) கொடுபடவேண்டிய செலவு க/கு	(ஆ) i iv iii ii
11. (ஆ) i iv iii ii	அ) அழைக்கப்பட்ட தொகை
12. அ) அழைக்கப்பட்ட தொகை	அ) உயர்லாபம் = சராசரி லாபம் - சாதாரண லாபம்
13. (இ) எடுப்பு மீது வட்டி - பிரிவு 13 (ஈ)	இ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
14. (ஈ) பெயரளவு கணக்கு	(இ) பங்கு முதல் க/கு
15. (ஈ) முதல்	(அ) விலகும் கூட்டாளியின் கடன் க/கு
16. (ஆ) நிறுவனத்தின் நீர்மைத் தன்மை மற்றும் கடன் தீர்க்கும் திறன்	(ஆ) ரூ 50000
17. (இ) தியாகம் செய்த கூட்டாளிகள்	அ) ஆண்டுக்கு 6%
18. அ) உயர்லாபம் = சராசரி லாபம் - சாதாரண லாபம்	அ) ரூ 191500
19. ஆ) நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்	அ) சாதாரணலாப விகிதம்
20. (ஆ) ரூ 50000	(இ) ரூ 40000

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X2=14

21. இலாப நடட் அறிக்கை

இறுதி முதல் கூட்டுக்:- எடுப்புகள்	50000 5000
கழிக்க:- கூடுதல் முதல்	55000 7000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	48000
கழிக்க:- தொடக்க முதல்	40000
இலாபம்.	8000

22. கூட்டாண்மை ஒப்பாவணம்

கூட்டாளிகளிடையேயான எழுத்து வடிவிலான உடன்படிக்கையே கூட்டாண்மை ஒப்பாவணம் ஆகும். இவை கட்டாயம் இல்லை. ஒப்பாவணம் ஆதாரமாக இருப்பதால் ஒப்பாவணம் விரும்பத்தக்கதாகும்

23. நிதிநிலை அறிக்கைகள்: ஒரு கணக்காண்டின் இறுதியில் வியாபாரத்தின் முடிவுகள் மற்றும் நிதிநிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படும் அறிக்கை நிதிநிலை அறிக்கைகள் எனப்படும். வியாபார நிறுவனங்களால் தயாரிக்கப்படும் வருமான அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவை நிதிநிலை அறிக்கைகள் ஆகும்.

24. மொத்த லாபவிகி = மொத்த லாப விகிதம் X100
வி.மு.பெ.வருவாய்

$$= \frac{40000}{200000} \times 100 = 20\%$$

மொத்தலாபம் = வி.மு.பெ.வருவாய் - வி.மு.பெ.வரு.அடக்க விலை
= 200000 - 160000 = 40000

25. கணக்கியல் அறிக்கைகள் ஒரு நிறுவனத்தின் கணக்கேடுகளில் இருந்து பெறப்பட்ட கணக்கியல் தகவல் தொகுப்பு ஆகும்.

26. வாங்கப்பட்ட நற்பெயர்: நற்பெயர் ரொக்கம் அல்லது பொருள் செலுத்தி வாங்கப்பட்டிருந்தால் அது வாங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட நற்பெயர் ஆகும்.

27. புதிய விகிதம்

புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு

	ஆனந்த்	சுமன்	சரண்
பழைய பங்கு	$\frac{2}{5}$	$\frac{2}{5}$	----
தியாகப் பங்கு	$\frac{1}{5}$	0	-
புதிய பங்கு	$\frac{3}{5} - \frac{1}{5} = \frac{2}{5}$	$\frac{2}{5} - 0 = \frac{2}{5}$	$\frac{1}{5}$

புதிய விகிதம் = 2:2:1

$$\text{தியாக விகிதம்} = \frac{\text{பழைய பங்கு}}{\text{புதியப் பங்கு}} = \frac{\frac{2}{5}}{\frac{2}{5} - \frac{1}{5}} = \frac{2}{1} = 2$$

தியாக விகிதம் = 1:0

28. கூட்டாளி விலகல்: கூட்டாண்மையிலிருந்து கூட்டாளி ஒருவர் வெளியே சென்றால் அது கூட்டாளி விலகல் எனப்படும். காரணங்கள்:- உடல்நிலை பாதிப்பு, முதுமை, கருத்து வேறுபாடுகள் முதலியன கூட்டாளி விலகுவதற்கான காரணங்களாகும்.

29. மிகைஒப்பம்: வெளியிட்ட பங்குகளை விட விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது மிகை ஒப்பம் எனப்படும்.

30. இலாப நோக்கற்ற அமைப்பின் ரொக்கம் சாரா நடவடிக்கை: 1. நிலைச் சொத்தின் மீதான தேய்மானம் 2. கொடுபட வேண்டிய செலவுகள்

ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி 7X3=21

31. முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் பதிவேடுகள் முழுமையாகப்ப பராமரிக்கப்படுவது இல்லை. இருப்பாய்வு தயாரிப்பது கடினம்.

உண்மையான இலாபம் கண்டறிவது கடினம்.

உண்மையான நிதிநிலையை கண்டறிவது கடினம்.

தவறுகள் மற்றும் மோசடிகள் கண்டறிவது கடினம்.

சட்ட தேவையை பூர்த்தி செய்ய அரசு மற்றும் பிற அதிகாரிகளுக்கு ஏற்படையதல்

32. காரைக்குடி விளையாட்டு இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்புகள்	தொ	தொ	சொத்து	தொ
வி போட்டி நிதி தொ	90000		தொடர்	90000
கூட்:- முதலீடு மீ வட்	9000		வி.போ.	
	99000		முதலீடு	
கூட்:- வி.போ. நன்கொ	10000			
	109000			
கழி:- வி.போ.செலவு	60000			
		49000		

33. பெருக்குத் தொகை முறையில் எடுப்பு மீதான வட்டி

எடுப்பு நாள்	எடுப்பு தொகை	வட்டி கால	பெருக்குத் தொகை
மார்ச் 1	6000	10	60000
ஜூன் 1	4000	7	28000
செப்டம்பர் 1	5000	4	20000
டிசம்பர் 1	2000	1	2000
மொத்த பெருக்குத் தொகை			110000

$$=144000 \times 6/100 \times 1/12 = \text{ரூ } 1100$$

34. சராசரி லாபம் = மொத்த லாபம்

ஆண்டுகளின் எண்ணிக்கை

$$= \frac{(5000+8000+6000) - 3000}{4} = \frac{16000}{4} = 4000$$

$$\text{நற்பெயர்} = \text{சராசரி லாபம்} \times \text{கொ.ஆ.எ} = 4000 \times 3 = 12000$$

35. குறிப்பேட்டுப் பதிவுகள்

நாள்	விவரம்	பற்று	வரவு
	வளாகம் க/கு ப	60000	
	மறுமதிப்பீடு க/கு		60000
	மறுமதிப்பீடு க/கு ப	10500	
	சரக்கிருப்பு க/கு		5000
	அறைகலன் க/கு		2000
	இயந்திரம் க/கு		2500
	கொடுபடா பொறுப்பு க/கு		1000
	மறுமதிப்பீடு க/கு ப	49500	
	கயல்விழி முதல் க/கு		24750
	மான்வழி முதல் க/கு		14850
	குழலி முதல் க/கு		9900

36. அடிப்படை	தியாக விகிதம்	ஆதாய விகிதம்
பொருள்	புதிய கூட்டாளிக்கு பழைய கூட்டாளிகள் தியாகம் செய்யும் இலாப பங்கு	தொடரும் கூட்டாளிகள் விலகும் கூட்டாளிகளிடமிருந்து பெறும் ஆதாய பங்கு
நோக்கம்	தியாகம் செய்யும் கூட்டாளிக்கு நற்பெயர் தொகையை சரிசெய்ய	ஆதாயம் பெறும் கூட்டாளிக்கு நற்பெயர் தொகையை சரிசெய்ய
கணக்கிடும் காலம்	கூட்டாளி சேர்ப்பின் போது	கூட்டாளி விலகும் போது
முறை	தியாக விகிதம் = பழைய விகிதம் - புதிய விகிதம்	ஆதாய விகிதம் = புதிய விகிதம் - பழைய விகிதம்

37. நிவேதா நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
நேர்மைப் பங்கு முதல் க/கு ப	800	
பங்கு முதல் அழைப்பு க/கு		200
பங்கு ஒதுப்பிழப்பு க/கு		600
வங்கி க/கு ப	525	
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	75	
நேர்மைப் பங்கு முதல் க/கு		600
பங்கு ஒதுப்பிழப்பு க/கு ப	375	
முதலினக் காப்பு க/கு		375

38. பரணி வரையறு ஒப்பீட்டு வருமான அறிக்கை

விவரம்	16-17	17-18	கூ(+)/கு(-)	சத(+/-)
விற்பனை மூலம் பெ.வரு	30000	45000	+15000	+50
கூட்டி-இதர வருமானங்கள்	4000	6000	+2000	+50
மொத்த வருமானம்	34000	51000	+17000	+50
கழி:- செலவுகள்	10000	15000	+5000	+50
வரிக்கு முன்னர் இலாபம்	24000	36000	+12000	+50
கழிக்க:- வருமானவரி	7200	10800	+3600	+50
வரிக்கு பின்னர் இலாபம்	16800	25200	+8400	+50

$$39. \text{நடப்பு விகிதம்} = \frac{\text{நடப்பு சொத்துக்கள்}}{\text{நடப்பு பொறுப்புகள்}} = \frac{450000}{150000} = 3:1$$

$$\text{நடப்புசொத்துக்கள்} = \text{குறு.கா.முதல்} + \text{சரக்கிரு} + \text{கடனாளி} + \text{ரொக் மற்றும் ரொக் சமமா} + \text{பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு} = 40000 + 200000 + 120000 + 80000 + 10000 = 450000$$

$$\text{நடப்பபொறுப்புகள்} = \text{வணிககடனீழ்} + \text{செ.மா.சீ} + \text{கொ.ப.வே.செலவு} = 80000 + 50000 + 20000 = 150000$$

40. Tally ERP 9 ல் இலாப நட்ட கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

F10:- A/C Report > Profit and Loss A/C > Alt F1

(or) Gateway of Tally > Report > Profit and Loss A/C > Alt F1

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 7X5=35

41.அ. (தொடக்க முதல் கணக்கிடுதல்)

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர் கடன் முதல்	1,05,000 25,000 4,00,000	ரொக்கம் சரக்கிருப்பு கடனாளிகள் வணிக வளாகம் அறைகலன்	43,000 1,20,000 84,000 2,50,000 33,000
	5,30,000		5,30,000

(இறுதி முதல் கணக்கிடுதல்)

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர் கடன் முதல்	1,02,000 20,000 4,42,000	ரொக்கம் சரக்கிருப்பு கடனாளிகள் வணிக வளாகம் அறைகலன்	29,000 1,30,000 1,10,000 2,50,000 45,000
	5,64,000		5,64,000

இலாப நட்ட அறிக்கை

இறுதி முதல் (31.03.2017)	4,42,000
கூட்டுக:- எடுப்புகள்	30,000
	4,72,000
கழிக்க:- கூடுதல் முதல்	45,000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	4,27,000
கழிக்க:- தொடக்க முதல்	4,00,000
இலாபம்	27,000

41.ஆ. மொத்தக் கடனாளிகள் கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
இருப்புக்கீ/கொ	130000	ரொக்க க/கு	340000
விற்பனை க/கு	290000	இருப்புக்கீ/இ	80000
	420000		420000

வியாபார இலாபநட்ட கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
தொ.சரக்கிருப்பு	110000	விற்பனை	650000
கொள்முதல்	330000	இ.சரக்கிருப்பு	180000
கூலி	70000		
மொ.இலாபம்	320000		
	830000		830000
ப.செலவுகள்	127000	மொ.இலாபம்	320000
தேய்மானம்	8000		
நிகர லாபம்	185000		
	320000		320000

2019, மார்ச் 31ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ	சொத்துக்கள்	ரூ
கடனீந்தோர்	90000	ரொக்கம்	223000
முதல் 280000		சரக்கிருப்பு	180000
(+) நி.லா185000	465000	கடனாளிகள்	80000
		இயந்திரம்	10000
		அறை 80000	
		(-) தே8000	72000
	555000		555000

42.அ. தென்காசி திருவள்ளுவர் வருவாய் செலவினக் கணக்கு

செலவுகள்	தொகை	வருமானம்	தொகை
சம்பளம்	20000	வட்டி பெற்றது	5000
வாடகை	24000	சந்தா	55000
பயணச் செலவு	2000	நுழைவுகட்டணம்	7000
அச்ச எழுதுபொ	6000		1800
அறை.விற.நட்டம்	1000		
உபரி	14000		
	67000		67000

42.ஆ. மலர் வரையறு ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பு

விவரம்	15- 16	16 - 17	கூ(+)/கு(-)	சத(+/-)
I.ப. மூலதனம் ம பொறு				
1. பங்குதாரர் நிதி				
அ.பங்கு முதல்	200000	250000	+50000	+25
ஆ. காப்பும் நிதியும்	50000	50000	-	-
2.நீண்ட கால கடன்கள்	30000	60000	+30000	+100
கணக்குகள்மூலம் செ.கே	20000	60000	+40000	+200
மொத்தம்	300000	420000	+120000	+40
II. சொத்துக்கள்				
நிலைச் சொத்துக்கள்	100000	150000	+50000	+50
நீண்ட கால முதலீடுகள்	50000	75000	+25000	+50
சரக்கிருப்பு	75000	150000	+75000	+100
ரொக்கம் ரொக்க சமமா	75000	45000	-30000	-40
மொத்தம்	300000	420000	+120000	+40

43.அ.வளர்மதி ஆதிரைஎன்னும்கூட்டாளிகளின்நிலைமுதல் க/கு

நாள்	விவரம்	வளர்மதி	ஆதிரை	நாள்	விவரம்	வளர்மதி	ஆதிரை
மா 31	இக்/இ	88000	66000	1.4.18	இக்/கெ	70000	50000
					வங்கி	18000	16000
		88000	66000			88000	66000
				1.4.19	இக்/கொ	88000	66000

ரூபன் டெரி என்னும் கூட்டாளிகளின் நடப்பு முதல் க/கு

நாள்	விவரம்	வளர்மதி	ஆதிரை	நாள்	விவரம்	வளர்மதி	ஆதிரை
மா 31	எடுப்பு	10000	6000	1.4.18	இக்/கெ	25000	15000
	எடு.வட்	500	300		லாபம்	35000	25800
	இக்இ	65000	55000		முமீவட்	3500	2500
					சம்பளம்		18000
					கழிவு	12000	
		75500	61300			75500	61300
				1.4.19	இக்/கொ	65000	55000

43.ஆ. 2018டிசம்பர்31ம் நாளோடு முடிவ இலாபநட்டபகிர்வு ககு

விவரம்	தொ	தொ	விவரம்	தொகை
மு.மீது.வட்டி			இலாபநட்ட ககு	365000
சல்மா		20000		
லிட்யா		15000		
சல்மா ஊதியம்		90000		
லிட்யா கழிவு		48000		
கூட்டாளிமுதல்				
சல்மா	96000			
லிட்யா	96000	192000		
		365000		365000

$$\text{கழிவு} = 240000 \times \frac{25}{125} = 48000$$

$$44.அ. \text{சராசரி லாபம்} = \text{மொத்த லாபம்}$$

$$\text{ஆண்டுகளின் எண்ணிக்கை}$$

$$= \frac{(30000-3000)+40000+50000+45000}{3} = \frac{162000}{4} = 40500$$

$$\text{சாதாரண இலாபம்} = \text{பயன்படுத்தப்பட்ட முதல்} \times \text{சாதாரண லாப விகிதம்}$$

$$= 300000 \times \frac{10}{100} = 30000$$

$$\text{உயர் இலாபம்} = \text{சராசரி இலாபம்} - \text{சாதாரண லாபம்}$$

$$= 40500 - 30000 = 10500$$

$$\text{நற்பெயர்} = \text{உயர் லாபம்} \times 100 = \frac{10500}{10} \times 100 = 105000$$

44.ஆ. Tally ERP 9 ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

நடவடிக்கைகளின் விவரங்களை கொண்டுள்ள ஒரு ஆவணமே சான்றாவணமாகும். பெறுதல் சான்றாவணம், செலுத்துதல் சான்றாவணம், எதிர் பதிவு சான்றாவணம், கொள்முதல் சான்றாவணம், விற்பனை சான்றாவணம், உரிய குறிப்பேடு சான்றாவணம்.

45.அ. மறுமதிப்பீட்டு ககு

விவரம்	தொகை	விவரம்	தொகை
சரக்கிருப்பு	2000	முதலீடுகள்	11000
மறுமதிப்பீடு இலா	9000		
	11000		11000

முதல் க/கு

வ	விணா	பியர்ல்	டெரி	விவர	விணா	பியர்ல்	டெரி
வ	5000	1000		இகெ	60000	40000	
				வங்கி			30000
				பொ	20000	10000	
				தொ	6000	3000	
				மறும	6000	3000	
				வங்கி	5000	1000	
இ	92000	56000	30000				
	97000	57000	30000		97000	57000	30000
				இகொ	92000	56000	30000

இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்பு	தொ	தொகை	சொத்துக்	தொ	தொகை
முதல்			கட்டடம்		60000
வீணா	92000		இயந்திரம்		30000
பியர்ல்	56000		முதலீடுகள்		11000
டெரி	30000	17800	கடனாளிகள்		20000
கடனீந்தே		10000	சரக்கிருப்பு	10000	
தொ.ச.நிதி		1000	க:-தேய்மான	2000	8000
			வ.ரொக்கம்		6000
		189000			189000

45.ஆ. மறுமதிப்பீடு க/கு

விவரம்	தொ	விவரம்	தொ
அறைகலன் க/கு	1000	கட்டிடம் க/கு	16000
வாராஜயக்கடன் க/கு	2500	முதலீடுகள் க/கு	6000
பதிவுறா பொறுப்பு	2500		
மறுமதிப்பீடு லாபம்	16000		
	22000		22000

முதல் க/கு

விவரம்	சரிதா	சுபா	அறிவு	விவரம்	சரிதா	சுபா	அறிவு
				இக்கொ	48000	40000	
இக்கி	58000	46000	12000	ம.மதிப்	10000	6000	
				வங்கி	---	---	12000
	58000	46000	12000		58000	46000	12000
				இக்கொ	58000	46000	12000

46.அ. மறுமதிப்பீட்டு ககு

விவரம்	தொகை	விவரம்	தொகை
சரக்கிருப்பு	1000	பொறி இயந்	9000
மறுமதிப்பீடு இலா			
விஜயா 3000			
கவிதா 3000			
ரோஸ்லின் 2000	8000		
	9000		9000

முதல் க/கு

விவரம்	விஜயா	கவிதா	ரோஸ்	விவரம்	விஜயா	கவிதா	ரோஸ்
ரோஸ்	3000	3000		இக்கொ	30000	30000	20000
ரோஸ்			340000	மறுமதிப்	3000	3000	2000
				பொதுகா	3000	3000	2000
இருக்கி	33000	33000	---	அநாமத்			4000
				விஜயமு			3000
				கவிதமுத			3000
	36000	36000	34000		36000	36000	34000
				இக்கொ	33000	33000	---

இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்பு	தொ	தொகை	சொத்துக்கள்	தொகை	தொகை
முதல்			பொறி இயந்	45000	
கவிதா	33000		க:- மதிப்பே	9000	54000
விஜயா	33000	66000	சரக்கிருப்பு	22000	
ரோஸ்		34000	க:- குறைப்பு	1000	23000
நினை					
கடனீந்தே		8000	கடனாளிகள்		15000
			வங்கி ரொக்		10000
			கைரொக்கம்		4000
			அநாமத்து		4000
		108000			108000

46.ஆ. நடப்பு விகிதம் = நடப்பு சொத்துக்கள் = 150000=3:1
நடப்பு பொறுப்புகள் 50000

நடப்பு சொத்துக்கள் = சரக்கிரு + கணக்கு .மூ.பெ.வே+ரொக்
மற்றும் ரொக் சமமா + முன்கூட்டி செ.செலவுகள்
= 45000+70000+30000+5000 = 150000
நடப்பு பொறுப்புகள் = கு.கா.கடன் + கணக்கு .மூ.பெ.வே+
கொ.ப.பொ + குறு.கால.ஒதுக்குகள்
= 17000+25000+3000+5000=50000

2) விரைவு விகிதம் = நீர்மைச்சொத்து = 100000=2:1
நடப்பு பொறுப்பு 50000

நீர்மை சொத்து = நடப்புகள்-சரக்கி - முன்கூ.செலவு
= 150000-45000-5000=100000

47.அ. வைரம் நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

(1) பங்குகளை முகமதிப்பில் வெளியிடும் போது

விவரம்	பற்று	வரவு
அறைகலன் க/கு	ப	550000
ரவி நிறுவனக் க/கு		550000
ரவி நிறுவனக் க/கு	ப	550000
நேர்மைப் பங்கு முதல் க/கு		550000
பங்குகளை முனைமத்தில் வெளியிடும் போது		
அறைகலன் க/கு	ப	550000
ரவி நிறுவனக் க/கு		550000
ரவி நிறுவனக் க/கு	ப	550000
நேர்மைப் பங்கு முதல் க/கு		500000
பத்திர முனைமக் க/கு		50000

47.ஆ. சரண்யா நிறுமத்தின் குறிப்பேட்டுப் பதிவுகள்

விவரம்	பற்று	வரவு
வங்கி க/கு	ப	90000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு		90000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு	ப	60000
நேர்மைப் பங்கு முதல் க/கு		60000
நேர்மை பங்கு விண்ணப்ப க/கு	ப	30000
வங்கி க/கு		30000
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு	ப	80000
நேர்மைப் பங்கு முதல் க/கு		80000
வங்கி க/கு	ப	80000
நேர்மை பங்கு ஒதுக்கீட்டு க/கு		80000
நேர் பங்கு முத ம இறுதிஅ க/கு	ப	60000
நேர்மைப் பங்கு முதல் க/கு		60000
வங்கி க/கு	ப	60000
நேர் பங்கு முத ம இறுதிஅ க/கு		60000

குறிப்பு: அரசு வழங்கும் விடைக்குறிப்பினை ஒப்பிட்டு பார்த்து மைய மதிப்பீட்டு பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியப் பெருமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

www.maduraicommerce.com